

முகாமைத்துவ பணிப்பாளரின் மீளாய்வு



2025/26 ஆம் ஆண்டில், நிறுவனம் தனது இருப்புநிலைக் குறிப்பின் வலிமையைத் தக்கவைத்துக் கொண்டும், காப்பீட்டு இடர் ஏற்பு நடைமுறைகளில் கட்டுப்பாடான தரநிலைகளைக் கடைப்பிடித்துக் கொண்டும், வணிகம் முழுவதும் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்திக் கொண்டும் வலுவான நிதிச் செயல்பாட்டை வெளிப்படுத்தியது. செயல்பாட்டு வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடான செலவு மேலாண்மை ஆகியவற்றின் ஆதரவுடன், வரிக்கு முந்தைய லாபம் ரூ. 19.88 பில்லியனாகவும், ஆண்டிற்கான லாபம் ரூ. 13.67 பில்லியனாகவும் அமைந்தன.

நிரோஷன் உடகே - நிர்வாக இயக்குநர்

தவிசாளரின் அறிவித்தல் - டிஜிட்டல் பதிப்புகள்

வாசிக்கக்கூடிய பதிப்பு



ஐ.நெ. நுபெடனா
DOC 6



சிங்களத்தில்
DOC 7



தமிழில்
DOC 8



கேட்கக்கூடிய பதிப்பு



ஆங்கிலம்
PLAY 5



சிங்களம்
PLAY 6



தமிழ்
PLAY 7




அணுகக்கூடிய வடிவங்கள்


மிகவும் எளிதில் அணுகக்கூடிய மற்றும் ஈடுபாட்டைத் தூண்டும் அனுபவத்தைப் பெற, மும்மொழி PDF மற்றும் ஒலி வடிவங்கள் வாயிலாக இந்தக் கூற்றை அறிந்துகொள்ளுங்கள். அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையையும் எளிதான அணுகலையும் ஊக்குவிக்கும் வகையில், பரந்த அளவிலான மக்களுக்கும் தகவல்கள் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாகவே இந்த வளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முகாமைத்துவ பணிப்பாளரின் மீளாய்வு


Profit After Tax



Total Assets



Number of Employees



கட்டுக்கோப்புடன் செயலாற்றல் நோக்குடனான விரிவாக்கம்.

2025/26 நிதியாண்டு LBF நிறுவனத்திற்கு திருப்புமுனையான ஆண்டாக அமைந்திருந்தது. இது வலுவான செயல்பாட்டுத் திறன், சாதனை அளவிலான நிதிச் செயல்திறன், துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பின்பற்றல் மற்றும் வணிகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கடன் தொகுதியின் தரத்தை வலுப்படுத்துவதில் எட்டப்பட்ட தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றால் சிறந்து விளங்கியது. இலங்கையின் செயற்பாட்டுச் சூழல் படிப்படியாக ஸ்திரத்தன்மையடைந்து, முக்கிய துறைகளில் பொருளாதார நடவடிக்கைகள் வலுவடைந்த வேளையில், எமது கவனம் முறையான கட்டுக்கோப்புடன் கூடிய வளர்ச்சி, செயற்பாட்டுப் மீண்டெழும் திறன், வாடிக்கையாளர்களுக்கான அணுகல்தன்மை மற்றும் நீண்டகாலப் பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் உறுதியாக நிலைத்திருந்தது.

வருடம் முழுவதிலும், மேம்பட்டுவரும் சந்தை சூழ்நிலைகளை நிலைபேறான வியாபார வெளிப்பாடுகளாக மாற்றுவதில் எம்மை அர்ப்பணித்திருந்தோம். எமது கடன் வழங்கல் பிரிவை கட்டுக்கோப்பான முறையில் விரிவாக்கம் செய்திருந்தமை, வாடிக்கையாளர் ஈடுபாடுகளை நேரடி மற்றும் டிஜிட்டல் பிரிவுகளில் மேம்படுத்தியிருந்தமை, நிறுவனத்தினுள்

உற்பத்தித் திறனை மேம்படுத்தியிருந்தமை, பங்காண்மைகளை வலுப்படுத்தியிருந்தமை மற்றும் செயற்பாடுகளின் சகல பிரிவுகளிலும் இடர் ஒழுக்கமான செயற்பாடுகளை பேணியிருந்தமை போன்றன இதில் அடங்கியிருந்தன.

ஆண்டில் எய்தப்பட்ட பெறுபேறுகளினூடாக, எமது செயற்பாட்டு மாதிரியின் வலிமை பிரதிபலிக்கப்பட்டிருந்ததுடன், நிறுவனத்தினுள் நிறைவேற்றும் செயற்பாடுகளின் தரம் மற்றும் கிளைச் செயற்பாடுகள், டிஜிட்டல் கட்டமைப்புகள், வசூலிப்புகள், இடர் முகாமைத்துவம், நிதி, தொழில்நுட்பம் மற்றும் ஆதரவு செயற்பாடுகள் போன்றவற்றில் எமது அணியினரின் திரண்ட அர்ப்பணிப்பான செயற்பாடுகள் போன்றன பங்களிப்புச் செய்திருந்தன.

செயற்பாட்டு ஒழுக்கச் செயற்பாடுகளினூடாக நிதி வினைத்திறன் எய்தப்பட்டிருந்தது

2025/26 ஆம் ஆண்டில், நிறுவனம் தனது இருப்புநிலைக் குறிப்பின் வலிமையைத் தக்கவைத்துக் கொண்டும், காப்பீட்டு இடர் ஏற்பு (underwriting) நடைமுறைகளில் கட்டுப்பாடான தரநிலைகளைக் கடைப்பிடித்துக் கொண்டும், வணிகம் முழுவதும் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்திக் கொண்டும் வலுவான நிதிச் செயல்பாட்டை வெளிப்படுத்தியது. செயல்பாட்டு வருவாயில் ஏற்பட்ட வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடான செலவு மேலாண்மை ஆகியவற்றின்

ஆதரவுடன், வரிக்கு முந்தைய லாபம் ரூ. 19.88 பில்லியனாகவும், ஆண்டிற்கான லாபம் ரூ. 13.67 பில்லியனாகவும் அமைந்தன.

இவ்வருடத்தில், நிறுவனம் மூலோபாயசார் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் முறையான கட்டுக்கோப்புடன் கூடிய கடன் பிரிவை விரிவாக்கியதன் மூலம், தனது கடன் வழங்கும் வணிகத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்நடவடிக்கை, இலங்கையின் முன்னணி மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட வங்கிசாரா நிதி நிறுவனங்களில் (NBFI) ஒன்றாக LBF கொண்டுள்ள நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

மொத்த சொத்துகள் 64%, இனால் அல்லது ரூ. 395.33 பில்லியன். ஆக பதிவாகியிருந்ததுடன், வைப்புகள் 25%, இனால் அல்லது ரூ. 173.33 பில்லியன். ஆக பதிவாகியிருந்தது. அதனூடாக, நிறுவனத்தின் நிதி உறுதிப்பாடு, திரள்வுத்தன்மை மற்றும் நீண்ட கால சந்தை கீர்த்திநாமம் போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக கொண்டுள்ள நம்பிக்கை பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

வருடத்தினுள் சொத்துக்களின் தரம் மேலும் முன்னேற்றமடைந்திருந்ததுடன், ஒழுக்கமான கடன் கண்காணிப்பு, உறுதிப்படுத்தப்பட்ட வசூலிப்பு பெறுமுறைகள் மற்றும் முறையான இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் போன்றன நிறுவனத்தினால் தொழிற்துறையின் குறைந்த தொழிற்பாடாக கடன் விகிதமான 1.35% ஐ

முகாமைத்துவ பணிப்பாளரின் மீளாய்வு

LB ‘சான்மீதா’ (Sanmitha) திட்டத்தின் அறிமுகமானது, நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான எங்கள் ஆதரவை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. போதிய சேவைகளைப் பெறாத சமூகப் பிரிவினருக்கு எளிதாக அணுகக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சி, தொழில்முயற்சியை ஊக்குவிப்பதற்கும், வாழ்வாதாரங்களை ஆதரிப்பதற்கும் மற்றும் நாடு முழுவதும் பொருளாதாரப் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.

பேண பங்களிப்புச் செய்திருந்தன. நிறுவனம் நிலைபேறான பங்காளர் வருமதிகளையும் வழங்கியிருந்ததுடன், பங்கின் மீதான வருமதியான 24.28% ஐயும், சொத்துகளின் மீதான வருமதி 4.30% ஐயும் பதிவு செய்து, ஒழுக்கமான வளர்ச்சி, செயற்பாட்டு வினைத்திறன் மற்றும் முறையான மூலதன பயன்பாடு போன்றவற்றை பிரதிபலித்திருந்தது.

முக்கியமாக, வணிகத்தின் அளவும், முறையான கட்டுக்கோப்பும் வெற்றிகரமாக இணைந்து பயணிக்க முடியும் என்பதை இவ்வருடம் வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனம் தனது வணிகத்தை விரிவாக்கியதுடன், கடன் பிரிவின் தரத்தை வலுப்படுத்தி, திரள்வுத்தன்மை மற்றும் மூலதன பலத்தைப் பாதுகாத்து, விவேகமான ஆளுகைத் தரநிலைகளைப் பேணியது. இவை அனைத்தையும், நிறுவனம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கான அணுகல்தன்மை மற்றும் செயல்பாட்டு ரீதியான விரிவாக்கத் திறனை தொடர்ந்து மேம்படுத்தியவாறு சாதித்துள்ளது.

டிஜிட்டல் மாற்றத்தை விரிவாக்கல்

ஆண்டில் வணிக நடவடிக்கைகளில் மாற்றச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் டிஜிட்டல் மயமாக்கம் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றியிருந்தது. LBF தனது தொழில்நுட்ப ஆற்றல்கள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றை மேலும் வலிமைப்படுத்தி, அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், நிதிச் சேவைகள் பிரிவில் மாற்றமடைந்து செல்லும் நடத்தை போக்குகளுக்கும் ஆதரவளித்திருந்தது.

இவ்வருடத்தில் டிஜிட்டல் வாடிக்கையாளர் ஈடுபாடு கணிசமாக துரிதமடைந்ததுடன், CIM App மூலமான மொத்தப் பணப்பரிவர்த்தனைப் பெறுமதி ரூ. 300 பில்லியனைக் கடந்துள்ளது. இது நிறுவனத்தின் வாடிக்கையாளர் சுற்றுச்சூழல் அமைப்பினுள் இத்தளத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. மிக முக்கியமாக, CIM App வாடிக்கையாளர்களுக்கான அணுகல்தன்மை, சேவை வசதி மற்றும் செயல்பாட்டு ரீதியான விரிவாக்கத் திறன் ஆகியவற்றை நிறுவனம் முழுவதும் தொடர்ந்து வலுப்படுத்தியதுடன், பலதரப்பட்ட வணிகச் செயல்பாடுகளில் திறனை மேம்படுத்தி ஆழமான வாடிக்கையாளர் ஈடுபாட்டிற்கும் பக்கபலமாக அமைந்திருந்தது.

இவ்வருடத்தில், நிறுவனம் தனது செயற்பாட்டுத் திறன், தீர்மானமெடுக்கும் ஆற்றல் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளுக்கான துரிதப் பதில்வினை ஆகியவற்றை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல உத்திசார் டிஜிட்டல் முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. இதில் 'Eclipse' தொகுதி மூலமாகக் கடன் தீர்வு செயல்முறைகளை நெறிப்படுத்துதல், AI மூலம் இயங்கும் கடன் மதிப்பீடு மற்றும் புள்ளியிடல் மாதிரிகளை ஒருங்கிணைத்தல், cloud-based தரவுக் கட்டமைப்பு மற்றும் பகுப்பாய்வுத் திறன்களை மேம்படுத்துதல், அத்துடன் முக்கிய செயல்பாட்டுப் பிரிவுகளில் செயல்முறை டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியக்கமாக்கலை துரிதப்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கியிருந்தன.

அத்துடன், மேலும் சிக்கலாகி வரும் டிஜிட்டல் இடர்ச் சூழலுக்கு மத்தியில், உட்கட்டமைப்பு மீண்டெழுந்த திறன், இணையப் பாதுகாப்பு ஆளுகை மற்றும் தகவல் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கு கணிசமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இவ்வருடத்தில்,

மேம்படுத்தப்பட்ட இணையப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள், அதிநவீன அச்சுறுத்தல் நுண்ணறிவுத் திறன்கள் மற்றும் வலுவுட்பட்ட பணப்பரிவர்த்தனை பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. அத்துடன், நிறுவனம் தனது ISO 27001:2022 தகவல் பாதுகாப்புச் சான்றிதழைப் வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டதுடன், தகவல் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளைப் பேணுவதில் LBF கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் இது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அணுகல் திறன் விரிவாக்கம் மற்றும் தொழில்முயற்சிகளை ஊக்குவித்தலு

எமது செயல்பாட்டு மாதிரி வாடிக்கையாளர்களுடனான நெருக்கம், சந்தை பற்றிய புரிதல் மற்றும் பல்வேறுபட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்குப் பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்கும் திறன் ஆகியவற்றின் மீது தொடர்ந்து கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இவ்வருடத்தில் தனிநபர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிகங்கள் மத்தியில் வாகனக் கொள்வனவு நிதி, தொழிற்படு மூலதனத் தீர்வுகள், தங்கக் கடன்கள், லீசிங் மற்றும் ஏனைய வருமானம் ஈட்டக்கூடிய நிதி வசதிகளுக்கான தேவை அதிகரித்து வருவதை அவதானித்தோம்.

LB “சான்மீதா” (Sanmitha) திட்டத்தின் அறிமுகமானது, நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கான எங்கள் ஆதரவை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. போதிய சேவைகளைப் பெறாத சமூகப் பிரிவினருக்கு எளிதாக அணுகக்கூடிய நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த முயற்சி, தொழில்முயற்சியை ஊக்குவிப்பதற்கும், வாழ்வாதாரங்களை ஆதரிப்பதற்கும் மற்றும் நாடு முழுவதும் பொருளாதாரப் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.

இலங்கையின் வங்கிசாரா நிதி நிறுவன (NBFI) துறையிலுள்ள மிகப்பெரிய கிளை வலையமைப்பைக் கொண்டுள்ள எமது நாடளாவிய நற்பெயரும் பிரச்சன்னமும் ஒரு குறிப்பிடத்தக்க மூலோபாயசார் அலகூலமாகத் தொடர்கின்றது. எமது விரிவடைந்து வரும் டிஜிட்டல் பிரிவுகளுடன் இணைந்து, இந்த

முகாமைத்துவ பணிப்பாளரின் மீளாய்வு

நிதிச் சேவைத் துறையில் திறமையாளர்களுக்கான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், நீண்டகால அடிப்படையில் நிறுவனத்தின் ஆற்றலை வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆட்சேர்ப்பு, கற்றல் மற்றும் மேம்பாடு, செயல்திறன் முகாமைத்துவம், பணியாளர் ஈடுபாடு மற்றும் தலைமைத்துவப் பதவிகளுக்கான அடுத்தகட்ட தலைவர்களைத் திட்டமிடல் ஆகிய முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்தோம்.

சென்றடைவு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அதிவேகமாகவும், உள்ளூர் தேவைகளைப் புரிந்தும், உறவுமுறை சார்ந்த சேவை வழங்கல் மூலமும் சேவையாற்ற எமக்கு வழியமைக்கின்றது.

பங்காண்மைகள் மற்றும் வாடிக்கையாளர் சூழல்கட்டமைப்புகள்

இவ்வருடத்தில், வாகனக் கொள்வனவு, சுகாதாரம், போக்குவரத்து தீர்வுகள், விவசாயம் மற்றும் வாடிக்கைமுறை சார்ந்த துறைகளில் எய்திய மூலோபாயசார் பங்காண்மைகள் மூலமாக, எமது வாடிக்கையாளர்களுக்கான மதிப்புத் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்தியிருந்தோம். இந்த இணைமுயற்சிகள், நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களின் முடிவெடுக்கும் பகுதிகளுக்கு மிக நெருக்கமாகக் கொண்டு சேர்க்க வழிவகுத்ததுடன், பல்வேறு தொகுப்புகளில் மிகவும் ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் அனுபவங்களை உருவாக்கவும் உதவின.

Toyota Lanka, DIMO, Browns EV, Hayleys Group நிறுவனங்கள் மற்றும் E-Channeling PLC உள்ளிட்ட நிறுவனங்களுடனான பங்காண்மைகள், தெரிவுசெய்யப்பட்ட துறைகளில் அணுகல்தன்மையை அதிகரித்தல், வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மிகவும் இணக்கமான வாடிக்கையாளர் பயணங்களை சாத்தியமாக்குதல் ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கிற்குப் பக்கபலமாக அமைந்திருந்தன.

வாடிக்கையாளர்களின் நடத்தை முறைகள் தொடர்ந்து நவீனம் அடைந்து வரும் நிலையில், இத்தகைய பங்காண்மைகள் LBF நிறுவனத்திற்கு ஒரு பரந்த சுற்றுச்சூழல் அமைப்பு சார்ந்த செயல்பாட்டு மாதிரியினுள் கடன் வழங்கல், கொடுப்பனவுகள் மற்றும் வாடிக்கைமுறை சார்ந்த சேவைகளை மேலும் ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.

நிதிவசதியளிப்பு, திரள்வுத்தன்மை மற்றும் நிதித் திறன்

ஒரு நிலையான, பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் சிக்கனமான நிதி ஆதாரக் கட்டமைப்பைப் பேணுவது இவ்வருடத்தில் எமது முக்கிய முன்னுரிமையாகத் தொடர்ந்திருந்தது. உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்கள், LBF மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில், மாறிவரும் சந்தை நிலைவரங்களுக்கு மத்தியில், நிறுவனம் தனது திரள்வுத்தன்மை மற்றும் நிதி நெகிழ்வுத்தன்மையைப் பாதுகாத்து, தனது நிதி ஆதாரத் தளத்தை வெற்றிகரமாக வலுப்படுத்தியது.

நாடு முழுவதுமுள்ள வைப்பாளர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள வலுவான நம்பிக்கையின் துணையுடன், வாடிக்கையாளர் வைப்புத்தொகைகள் நிறுவனத்தின் நிதி ஆதார விபரக் கோவையின் முக்கிய அங்கமாக திகழ்ந்தன. அதேவேளை, நிறுவனம் இவ்வருடத்தில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதியையும் பெற்றதுடன், இது திரள்வுத்தன்மையை மேலும் அதிகரிப்பதற்கும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளுக்குப் பக்கபலமாக அமைவதற்கும் வழியமைத்துள்ளது.

பணப்புழக்க முகாமைத்துவம், நிதி ஆதாரப் பன்முகப்படுத்தல் மற்றும் சொத்து-பொறுப்பு உகந்ததாக்கல் ஆகியவற்றை நோக்கிய எமது முறையான கட்டுக்கோப்புடன் கூடிய அணுகுமுறை, நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் இருப்புநிலைக் குறிப்பின் மீண்டெழும் திறனைப் பாதுகாப்பதுடன், வணிக விரிவாக்கத்திற்கு பங்களிப்புச் செய்யவும் எமக்கு உதவியது.

செயற்பாட்டு வினைத்திறன் மற்றும் இடர் முகாமைத்துவம்

இவ்வருடத்தில் எமது செயற்பாட்டுத் திறன் எமது ஒட்டுமொத்தச் செயல்திறனின் முக்கிய அங்கமாகத் தொடர்ந்திருந்தது.

நிறுவனம் முழுவதும் செயற்பாட்டு ரீதியான முடிவெடுத்தலை மேம்படுத்துவதற்காக செயல்முறை ஒழுக்கத்தை வலுப்படுத்தவும், சேவை வழங்கலை மேம்படுத்தவும், செலவுகளை உகந்ததாக்கவும் மற்றும் தரவு சார்ந்த நுண்ணறிவுகளைப் பயன்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்திருந்தோம்.

இம்முயற்சிகள் வணிகத்தின் இலாப எல்லைப் பாதுகாப்பு, மேம்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் வலுவான செயல்பாட்டு ரீதியான விரிவாக்கத் திறன் ஆகியவற்றிற்குப் பங்களிப்பு செய்துள்ளன. அதேவேளையில், முறையான கட்டுக்கோப்புடன் கூடிய கடன் கண்காணிப்பு, மேம்படுத்தப்பட்ட கடன் மீட்பு வழிமுறைகள் மற்றும் மிகவும் சுறுசுறுப்பான முறையிலான கடன் தொகுதி மேற்பார்வை ஆகியவை இவ்வருடத்தில் சொத்துத் தரத்தை மேலும் வலுப்படுத்தின.

டிஜிட்டல் மயமாக்கல் துரிதமடைந்து வரும் நிலையில், இணையப் பாதுகாப்பு, தரவு ஆளுகை, செயற்பாட்டுப் மீண்டெழுந்த திறன் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வந்தது. இதற்குப் பிரதிபலனாக, வாடிக்கையாளர் நம்பிக்கை, வணிகத் தொடர்ச்சி மற்றும் அமைப்பின் ஒருமைப்பாடு ஆகியவற்றின் தொடர்ச்சியான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தகவல் பாதுகாப்பு, செயல்பாட்டு இடர் முகாமைத்துவ, பணப்பரிவர்த்தனை கண்காணிப்பு மற்றும் ஆளுகைக் கட்டமைப்புகள் ஆகியவற்றில் நிறுவனம் தனது கட்டுப்பாட்டுச் சூழலை மேலும் பலப்படுத்தியது.

செயற்பாடுகளில் நிலைபேறுத் தன்மை

LBF தனது செயல்பாடுகள், கடன் வழங்கும் நடைமுறைகள் மற்றும் நீண்டகால மூலோபாயசார் திசையமைவு ஆகியவற்றை நிர்வகிக்கும் முறையில் நிலைபேண்தகைமை மேலும் ஆழமாக உள்வாங்கப்பட்டு வருகின்றது. இவ்வருடத்தில், எமது ESG கொள்கை 2.0, ESG வழிகாட்டி வரைபடம் 2.0 மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக முகாமைத்துவ அமைப்பு ஆகியவற்றை நாங்கள் மேலும் வலுப்படுத்தினோம். இது செயற்பாட்டு ரீதியான முடிவெடுத்தல், கடன் வழங்கும் நடைமுறைகள் மற்றும் இடர் மதிப்பீட்டுச் செயல்முறைகளில் சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகளை இன்னும் சிறந்த முறையில் ஒருங்கிணைப்பதற்கு வழியமைத்துள்ளது.

முகாமைத்துவ பணிப்பாளரின் மீளாய்வு

பொறுப்புணர்வுமிக்க மற்றும் நிலைபேறான வணிக நடைமுறைகளை நோக்கிய எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், ISO 14001 சுற்றுச்சூழல் மேலாண்மைச் சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது நிதி நிறுவனம் என்ற பெருமையை LBF தன்வசப்படுத்தியுள்ளது. இது தனது செயல்பாடுகள் முழுவதும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் முகாமைத்துவ தரநிலைகளை நிறுவனமயப்படுத்துவதில் நிறுவனத்திற்குள்ள தலைமைத்துவத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

இவ்வருடத்தில், நிறுவனம் GHG நெறிமுறை, ISO 14064 தரநிலைகள் மற்றும் Partnership for Carbon Accounting Financials (PCAF) முறைமை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, 'Scope 1, Scope 2 மற்றும் Scope 3' கசிவுகளை உள்ளடக்கிய தனது இரண்டாவது காபன் தடம் மதிப்பீட்டைப் பூர்த்தி செய்தது. இம்முயற்சிகள் நிறுவனத்தின் காலநிலை பொறுப்புக்கூறல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியதுடன், நிறுவனம் முழுவதும் செயல்பாட்டு ரீதியான மற்றும் நிதியளிக்கப்பட்ட கசிவுகளின் அளவிடு, மேலாண்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தின.

காலநிலை சார்ந்த காரணிகள் உலகளாவிய ரீதியிலும் உள்ளூர் ரீதியிலும் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வரும் நிலையில், LBF தனது நிலைபேறானமை நிகழ்ச்சி நிர்வாக இலங்கையின் பரந்த சுற்றுச்சூழல் முன்னுரிமைகள் மற்றும் தேசிய காலநிலை அர்ப்பணிப்புகளுடன் சீரமைக்க அர்ப்பணிப்புடன் உள்ளது. இதில் நாட்டின் தேசியளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுக்கு ஆதரவளிப்பதும், குறைந்த காபன் மற்றும் அதிக நிலைபேறானமை பொருளாதாரத்தை நோக்கிய நீண்டகால மாற்றத்திற்குப் பக்கபலமாக அமைவதும் உள்ளடங்கியுள்ளன.

மக்கள் மற்றும் சேவைக் கலாசாரத்தில் முதலிடம்

LBF நிறுவனத்தின் செயல்திறன், மீண்டெழும் திறன் மற்றும் நீண்டகால வெற்றி ஆகியவற்றிற்கு எமது பணியாளர்கள் பிரதான அடித்தளமாக திகழ்கின்றனர். 4,665 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட எமது மனிதவளக் கட்டமைப்பில், அவர்களின் திறன்களை வலுப்படுத்துதல், தலைமைத்துவத்தை உருவாக்குதல், சேவைத் தரங்களைப் பேணுதல் மற்றும் நிறுவனம் முழுவதும்

தொழில்முறை வளர்ச்சிக்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மீது இவ்வருடத்தில் எமது முன்னுரிமை கவனம் செலுத்தியிருந்தது.

நிதிச் சேவைத் துறையில் திறமையாளர்களுக்கான போட்டித் தீவிரமடைந்துள்ள நிலையில், நீண்டகால அடிப்படையில் நிறுவனத்தின் ஆற்றலை வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆட்சேர்ப்பு, கற்றல் மற்றும் மேம்பாடு, செயல்திறன் முகாமைத்துவம், பணியாளர் ஈடுபாடு மற்றும் தலைமைத்துவப் பதவிகளுக்கான அடுத்தகட்ட தலைவர்களைத் திட்டமிடல் ஆகிய முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்தோம்.

கூப்பர் கிரேட் கிளை முகாமையாளர் திட்டம் போன்ற முயற்சிகள், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் திறமையாளர்களை அங்கீகரிப்பதற்கும், தலைமைத்துவப் பலத்தை வலுப்படுத்துவதற்கும் மற்றும் எமது நாடளாவிய வலையமைப்பு முழுவதும் செயல்பாட்டு சிறப்பை தக்கவைக்கத் தேவையான முகாமைத்துவத் திறன்களைக் கட்டியெழுப்புவதற்கும் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் பிரதிபலிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள எமது குழுவினர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, மாற்றியமைத்துக்கொள்ளும் திறன் மற்றும் மீண்டெழும் திறன் ஆகியவை இவ்வருடத்தில் நிறுவனத்தின் சாதனைகளுக்கு மையப்பள்ளியாக அமைந்ததுடன், அவை தொடர்ந்து நிறுவனத்தின் மிகப்பெரிய உறுதிப்பாடுகளில் ஒன்றாக விளங்குகின்றன.

சிறப்புக்கான கௌரவிப்பு

இவ்வருடத்தில் நிறுவனத்தின் செயல்திறன், அறிக்கையிடல், நிறுவன ஆளுகை, டிஜிட்டல் புத்தாக்கம், வாடிக்கையாளர் வசதி, நிலைபேறானமை, நிதி உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டு சிறப்பு ஆகிய துறைகளில் பெற்ற பரந்தளவிலான விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் மூலமாக மேலும் உறுதிப்படுத்தப்பட்டது.

LBF நிறுவனம் இவ்வருடத்தில் 20 க்கும் மேற்பட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் தன்வசப்படுத்தியிருந்தது. இதில் TAGS விருதுகள், SAFA விருதுகள், ஒருங்கிணைந்த அறிக்கைப்படுத்தலில் சிறந்த விளங்குவோருக்கான CMA விருதுகள்

மற்றும் LankaPay Technovation விருதுகள் ஆகியவற்றில் பெற்ற முதன்மை விருதுகளும் அடங்கும். இந்த அங்கீகாரங்கள் நிறுவனத்தின் ஆளுகைத் தரநிலைகள், அறிக்கைப்படுத்தல் தரம், டிஜிட்டல் திறன்கள், வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயல்பாடு மற்றும் செயல்பாட்டு சிறப்பை நோக்கிய அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பலத்தை மீண்டும் வெளிப்படுத்துகின்றன.

ஒட்டுமொத்தமாக, இச்சாதனைகள் LBF நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரி மற்றும் நிறுவனப் பண்பாட்டைத் தொடர்ந்து வரையறுத்து வரும் ஒழுக்கம், புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சேவைத் தரங்களைப் பிரதிபலிக்கின்றன.

கூணை நிறுவனங்களின் செயல்பாடு

இவ்வாண்டில் Associated Motor Finance PLC (AMF) நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. குழுமத்தின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியை முன்னெடுப்பதிலும், இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் அதன் இருப்பை வலுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. 2026 மார்ச் 31 நிலவரப்படி, 18.82 பில்லியன் ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கல் தொகுப்பு மற்றும் 15.59 பில்லியன் ரூபாய் மதிப்பிலான வாடிக்கையாளர் வைப்புத்தொகைகளின் ஆதரவுடன், 22.30 பில்லியன் ரூபாய் மொத்த சொத்துக்களுடன் AMF நிறுவனம் வலுவான நிதி நிலையைப் பேணியது.

LB Microfinance Myanmar Company Limited, சவாலான செயல்பாட்டுச் சூழலிலும் தனது உறுதியான தன்மையையும் நிலையான வணிக வளர்ச்சியையும் வெளிப்படுத்தி, குழுமத்தின் பிராந்திய ரீதியிலான பன்முகப்படுத்தல் இலக்குகளுக்குத் தொடர்ந்து பங்களித்து வந்தது. இந்நிறுவனத்தின் கடன் வழங்கல் தொகுப்பு ரூ. 2.20 பில்லியனாகவும், மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ. 2.31 பில்லியனாகவும் அதிகரித்தன. வாடிக்கையாளர்களை ஈர்த்தல், நிதி திரட்டுதல் மற்றும் சந்தையில் ஊடுருவதல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், இவ்வாண்டில் வாடிக்கையாளர் வைப்புத்தொகையும் ரூ. 638.01 பில்லியனாக உயர்ந்தது.

முகாமைத்துவ பணிப்பாளரின் மீளாய்வு

எதிர்கால நோக்கு

நாங்கள் எதிர்காலத்தை நோக்குகையில், எமது மூலோபாயசார் திசையமைவு, மூன்று முக்கிய முன்னுரிமைகளில் உறுதியாக அமைந்துள்ளது. புதிய தொழில்நுட்பம், புதிய சந்தைகள் மற்றும் புதிய தயாரிப்புகள். மேலும் துரிதமாக மாறிவரும் நிதிச் சேவைத் துறைச் சூழலுக்குள், வணிகத்தை எவ்வாறு தொடர்ந்து விரிவுபடுத்துவது, வாடிக்கையாளர் சடுபாட்டை எவ்வாறு ஆழப்படுத்துவது மற்றும் போட்டித்திறனை எவ்வாறு வலுப்படுத்துவது என்பதற்கு இந்த முன்னுரிமைகள் வழிகாட்டியாக அமைபும்.

எமது கவனம் டுஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், செயற்பாட்டுத் திறனை அதிகரித்தல், தெரிவுசெய்யப்பட்ட சந்தைகள் மற்றும் பிரிவுகளில் முலோபாயசார் ரீதியாக விரிவடைதல், அத்துடன் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகள் மற்றும் நடத்தை போக்குகளுக்கு இணங்க மிகவும் ஒருங்கிணைந்த நிதித் தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மீதே தொடர்ந்து நிலைத்திருக்கும். ருமெய்யெல் கட்டமைப்பின் கீழ் வெர்ச்சுவல் கார்டு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நிறுவனம் எதிர்வரும் நிதியாண்டில் தனது டுஜிட்டல் கொடுப்பனவுத் திறன்களையும், வாடிக்கைமுறை சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். அத்துடன், ருயமெய்ஞ்சு மூலமான கொடுப்பனவுத் தீர்வுகளைத் தொடர்ந்து விரிவுபடுத்துவதன் மூலமும், அணுகல்தன்மை மற்றும் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும், நாடு முழுவதும் டுஜிட்டல் நிதிச் சேவைகளின் பரந்த பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமும், இலங்கை மத்திய வங்கியின் தேசிய நிதி உள்ளடக்கல் முலோபாயத்திற்கு பங்களிப்பு செய்வதில் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

எமது நீண்டகால பிராந்திய ரீதியான இலக்குகளைப் பிரதிபலிக்கும் வகையில், நிறுவனம் பிலிப்பைன்ஸில் தனது செயல்பாடுகளை நிறுவுவதற்காக ஒரு மூலோபாய முதலீட்டை மேற்கொண்டுள்ளது, எதிர்வரும் நிதியாண்டில் நுணிநிதி மற்றும் வாகனக் கொள்வனவு நிதி தீர்வுகளில் கவனம் செலுத்தி இந்த வணிகம் தனது செயல்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வலுவான இருப்புநிலைக் குறிப்பு. நம்பகமான வர்த்தக நாமம், விரிவடைந்து வருகும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் ஆகியவற்றின் துணையுடன், LBF நிறுவனம் தனது வணிக மாதிரி, மூலோபாயசார் திசை மற்றும் முறையான ஒழுக்கத்துடன் செயற்பட்டு அர்த்தமுள்ள இலக்குகளுடன் கூடிய விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கான தனது திறன் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையுடன் எதிர்காலத்தில் கால்பதிக்கின்றது.

பாராட்டுதல்

வருடம் முழுவதும் எமது வாடிக்கையாளர்கள் எம்மீது தொடர்ந்து வைத்திருந்த நம்பிக்கை மற்றும் வீசுவாசத்திற்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எமது வணிகப் பங்காளிகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்புகளுக்கு அவர்களின் வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும் எனது நன்றியை உரித்தாக/சுகின்றேன்.

LBF குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் அர்ப்பணிப்பு, மீன்டெழும் திறன் மற்றும் கடமைப்பாடு ஆகியவற்றிற்காக நான் அவர்களுக்கு எனது ஆழமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வருடத்தில் எட்டப்பட்ட செயல்திறனானது அவர்களின் கூட்டு முயற்சி, செயல்பாட்டு ஒழுக்கம் மற்றும் நாடு முழுவதுமுள்ள எமது வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுவதில் அவர்கள் காட்டிய தளராத கவனம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.

மேலும், நாம் கருதுகிறப்பான், பொறுப்புணர்வுமிக்க, எதிர்காலத்திற்குத் தயாரான மற்றும் வரவிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த நிறுவனத்தைக் கட்டியெழுப்பிவரும் வேளையில், எமக்குத் தொடர்ந்து வழிகாட்டி, ஆதரவளித்து, எம்மீது நம்பிக்கை வைத்துள்ள தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

[Handwritten signature]

நீரோஷன் உடகே
நிர்வாக இயக்குநர்
29 மே 2026